

# இந்துசாசனம்

சைவ பரிபாலன சபை வெளியீடு.

பிரதி விலை: சதம் 20

ஆரம்பம்: வி.ரோதி (1889) ஆவணி 28-ம் உ அச்சகம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, 450, காங்கேசனதுறை வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி: 356

புத்-அள்] யாழ்ப்பாணம் இராசுதாஸ் சித்திரை 2-ம் உ வெள்ளிக்கிழமை (9-5-1975) [இல: 19

சபை நாவலர் ஆச்சிரமத்தில்

## அற நிலைய ஆலயச் சட்ட திட்டத்தை ஆராயும்பொதுக்கூட்டம்

இந்த அறநிலைய ஆலயச் சட்டம் நிறைவேற்றப் படுவதற்கான ஆயத்தங்கள் மிக அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இவ் ஆலயச் சட்டத்தை மிக அவசரமாக நிறைவேற்ற வேண்டாம் என்றும் விரிவாக ஆராய்வதற்குப் போதிய அவகாசம் தேவை என்றும் அச்சட்டத்தை நிறைவேற்றும் கால எல்லையை சுமார் ஆறுமாதங்கள் பின் போடவேண்டும் என்று யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை, கொழும்பு விவேகானந்தசபை, மற்றும் பல சைவஸ்தாபனங்கள் கொழும்பு இந்துமான்றத்தையும் அரசினரையும் பல மந்திரிமார்களையும் அவசரத் தந்தி மூலம் கேட்டுள்ளன.

அவர்கள் இதற்கு செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. இவ் ஆலயச் சட்டத்தில் உள்ள தீங்குகளையும் பிரச்சினைகளையும் ஆராயமுடியாத யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள சில இந்துசமயக் கோயில்களின் தருமகர்த்தாக்களையும், இந்துசமய ஸ்தாபனங்களின் பிரதிநிதிகளையும், மற்றும் சைவ அன்பர்களையும் கொண்டுவர பொதுக் கூட்டம் சைவபரிபாலன சபையினரால் எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை 11-5-75 காலை 10 மணி அளவில் சபையாரது நகரில் ஆச்சிரம மண்டபத்தில் (ஏ.கல்.லூரிவீதி) கூட்டப்பட்டிருக்கின்றது.

இக்கூட்டத்தின் முடிவுகளின் பின்னரே நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவசரத் தந்திகளும் கடுகதி கூடிதங்களும் பிரதமமந்திரி, தபால் அமைச்சர், உலாசார அமைச்சர், இந்துமான்றத் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

## இந்து ஆலயங்களும் தருமத் தாபனங்களும்

இந்து சமய ஆலயங்களையும் தருமத் தாபனங்களையும் பாதுகாக்க தற்போது உள்ள சட்டமே போதுமானதாகும். புதிய சட்டங்களை இயற்றுவதில் இந்துக்களுடைய உரிமைகளைப் பாதிப்பதோடு பெரும் சமையங்களையும் விபரீதமான விளைவுகளையும் ஏற்படுத்தும். நாட்டின் அரசியல் சாசனத்திலும், தேசியப் பேரவையிலும் இந்துசமய கோட்பாடுகளுக்கு ஏற்ற உரிமைகளை சேர்க்கப்படுவதே தர்மமாகும். தற்போதுள்ள அரசியல் சாசனம் அமைக்கப்பட்ட சமயத்தில் இந்துக்கள் இக்கருத்தினை அரசாங்கத்திற்கு விளக்கியுள்ளார்கள். 18[5ம் ஆண்டில் கண்டி ஒப்பந்தம் தயாரிக்கப்பட்ட போது பொந்த ஆலயங்களைப் பாதுகாக்கும் சட்டம் அமைக்கப்பட்டது. அச்சமயத்திலேயே இந்து ஆலயங்களை பாதுகாக்கும் விதிகளும் அரைக்கப்பட்டன என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலேயே நினைவுபட்டல் அவசியமாகும். இந்து சமயம் மிகப் பூராதையானது என்பதை ஸ்ரீஇலங்காவிலும் உலகின் ஏனைய பாகங்களிலும் உள்ள மக்கள் நன்கு உணர்வார்கள். இந்து சமயத்திற்கும், தமிழ் மொழிக்கும் வேண்டிய உரிமைகளும், சம அந்தஸ்தும்

### சேக்கிழார் மன்றம் நடத்தும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

எதிர்வரும் ஆனி (6-ம் மாதம்) 13, 14, 15-ஆம் திகதிகளில் சேக்கிழார் குருபூசையையும், விழாவையும் வழக்கப்போல அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம் சிறப்புறக் கொண்டாட ஒழுங்குகள் செய்து வருகின்றது.

இவ் விழா விழாக்காகப் பெரிய புராணக் கட்டுரைப் போட்டி ஒன்றையும், பேச்சுப் போட்டி ஒன்றையும் பாடசாலை மாணவரிடையே நடத்தவும் மன்றம் முடிவு செய்துள்ளது. இப்போட்டி வழமைபோல 1. கீழ்ப்பிரிவு 2. நடுப்பிரிவு 3. மேற்பிரிவு என அமையும். இப்போட்டி நிகழும் இடமும் காலமும் பின்னர் அறிவிக்கப்பெறும்.

இப்போட்டி பற்றிய விபரங்களை க.சொக்கலிங்கம் செயலாளர், அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம், நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம் என்ற மூகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

### அறிவித்தல்

இம்மாதம் முதல் சைவ பரிபாலன சபையின் சகல அங்கத்தவர்கட்கும் இந்துசாதனம் பத்திரிகை இலவசமாக அனுப்புவதால், சபை உறுப்பினர்கள் தங்கள் 1975-ம் ஆண்டிற்குரிய சந்தாவை (ரூபா 20/-) விரைவாக (ஜூன் மாதம் 30 ம் தேதிக்கு முன்பாக) செலுத்தும் வண்ணம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

வை. இரகுநாதமுதலியார் செயலாளர் சைவபரிபாலனசபை

சமய ஆலோசனைச் சபையினது பெரும் கட்டுரை.

இந்து சமய மாணவர்கள் இந்துசமய சாத்திரங்களையும், நாயன்மார்களின், ஆழ்வார்கள் முதலியவர்களின் வரலாற்றையும், இந்துசமய சாதனங்களையும், வழிபாட்டு முறைகளையும் கற்று அதன்படி ஒழுக்கச் செய்தலே சமயக் கல்வியின் குறிக்கோளாக அமைதல் (வளர்ச்சி 6-ஆம் பக்கம்)

## நாவலரும் கோயிலும்

தொகுத்து அளித்தவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள். [எழுதி உதவியவர் சி. சீவரத்தினம்.]

(2) கோயில் (நல்லூர்) (முன் வளர்ச்சி - 8)

"சிறப்பாக இருபத்திரண்டு நாள் நடந்த தேவார பாராயணம் அதி முக்கியமாகிய தேர்த் திருவிழாவிலே நடவாதொழிந்தது. இனி இந்தத் தேர் நமக்கே" என்பதன்ரே சுப்பிரமணியக் கடவுளுடைய திருவுள்ளத்திடக்கை என்பது, பயனில் விளங்கவில்லையோ?

[பயன் தேர் எரிந்தது; வாந்திபேழி பரவியது; அரசாங்கத்தலையிட்டு விழாக்களைத் தடுத்தது.] விபரம்: க. கோ. 2ம் பத்திரிகை 28, 29, 30, 37ம் பிரிவு பார்க்க.]

நாம் நெடுங்காலம் உங்கள் கோயிற் குற்றங்களைக் கண்டித்துப் பிரசங்கித்ததும், உங்களால் அழைக்கப்பட்டபொழுது உங்கள் கோயிலுக்கு வந்ததும், அவ்வப் பொழுது கண்டுக்கேட்டும் அறிந்த குற்றங்கள் சிலவற்றைப் பின்னுரு செய்யத் தடைப்பட்டமைகண்டு, நாம் உங்கள் கோயிலை விட்டகென்று நூறு வருஷங்காரும் பிறரைக் கொண்டு உங்களுக்குப் போதிப்பித்ததும், அது கித்தி பெருமை கண்டபின், ஒருபத்திரிகை எழுதி அதின் (வளர்ச்சி 2-ஆம் பக்கம்)

## திருநின்ற செம்மையின் திருவுரு

### திருநாவுக்கரசுநாயனார் குருபூசை குறித்துச் சிரமதானச் சிறப்புநிகழ்ச்சி

"சமயரூவர் நால்வரும் சந்தானுசாரியர் நால்வரும் சைவ சமயத்திற்கு உறுதனையாய் உள்ளவர்கள். திருநாவுக்கரசு நாயனார் சிவபெருமானுடைய திருவுருளைப் பெற்றுப் பல தேவாரப் பதிகங்களைப் பாடி பல அற்புதங்களைப் புரிந்தார். சந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில் "திருநின்ற செம்மையே செம்மையாக்கொண்ட திருநாவுக்கரசுநாயனார் அடியார்க்கும் அடியேன்" என அவரை வாழ்த்துகின்றார். திருநாவுக்கரசுநாயனாரை வழிபடுகின்ற அடியார்க்கும் தான் அடியேன் என்று கூறுகின்ற இடத்தில் அவர் பெருமானார்மீதுகொண்டேன் அன்பு புலப்படுகின்றது. திருப்பூர்திருத்தியில் திருநான சம்பந்தமூர்த்தி நாயனார் சிவக்கையில் எழுந்தருளியபோது எண்பத்தொரு வயதுடைய அப்பர் சுவாமிகள் பிள்ளையார் இவர்தவந்த சிவக்கையைச் சமந்தார். இந் நிகழ்ச்சி அவருடைய தாழாண்மையையும், பிள்ளையார்மீது அவர் கொண்டேன் அன்பையும் புலப்படுத்துகின்றது"

இவ்வாறு சைவ பரிபாலன சபை ஆதரவில் சபை நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் 5-5-75 திங்களன்று நிகழ்ந்த திருநாவுக்கரசுநாயனார் குருபூசை விழாவுரைக் கூட்டத்தில் தலைமைவகித்த உரை நிகழ்த்தும்போது சபைத் தலைவர் திரு. த. சோமசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அடுத்தஉரை நிகழ்த்திய திரு. க. சொக்கலிங்கம் [சொக்கன்] அவர்கள் குறிப்பிட்டதாவது:—

"மருணிக்கியார் சிறு பராயத்திலே சமண சமய னுல்களைக் கற்று நம்பன் திருவருள் கிட்டாமையினால் சமண சமயமே மெய்ச் சமயமென நம்பி அச்சமயத்திற் சேர்ந்து தரும சேனர் என்னும்பெயரைப் பெற்று அச்சமயத்திலே ஒழுக்கலானார். அறிவாமை வளர்ச்சி 8-ம் பக்கம்

## சைவ சமயத்தவர்களின் செய்திப் பத்திரிகை

**கோட்டு விற்பனவு விளம்பரம்**

வழ: இல. M. B. 13756

1. சின்னத்தம் பி பி லீனீ தியாகராசாவும் பெண் யசோதராவும், 22, கல்வாச்சுக்கு ரோட், யாழ்ப்பாணம். வழக்காளி எதிராக

1. தம்பு குணமணியும் பெண் 2 பவளமும் இராமநாதன் வீதி, நாயன்மார்க்காடு நல்லூர்.

— எதிராளி

யாழ்ப்பாணம் டிஸ்திரிக் கோட்டின் M. B. 13756 இலக்க வழக்கில் எனக்குக் கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி பின்னால் விபரீதப்படும் ஒரு துண்டுகாணி 1975-ம் ஆண்டு ஆடி மாதம் 8-ம் திகதி (8-7-75) முற்பகல் 10 மணி தொடக்கம் அந்தக் காணிக் குள் நின்று பிரசித்த எலத்தில் விற்கப்படும்.

தீர்வைத் தொகை முதல் வட்டி ரூபா 6900/-ம் 9-4-73 தொடக்கம் 28-9-73 வரைக்கும் ரூபா 5000/-க்கு 12 வீத வட்டியும் அதன்பின் முழுத்தொகைக்கும் இறுக்கும் வரை 5 வீத வட்டியும் கோட்டுச் செலவு ரூபா 175/- இடில் தீர்வைப்பணத்தால் ரூபாய் 2500/- செலவால் ரூபா 100/- கொடுப்பது.

**காணியின் விபரம்**

வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக் யாழ்ப்பாணம் கண்டிக்குழி கோவீர்பற்று சிவியா தெரு இறை "ஒடைப் புலம்" என்னும் காணி நில பர 4, 5/15 -ம் வடகெல்சியில் இருக்கும் கிணற்றில் பங்கும் வாங்க்காலும் எல்லை தீர்க்கு பளனி செல்வானிதானம். வடக்கு சபாபதி வயிமுத்துவின் உரித்தாளரின் ஆதனமும், மேற்கு ரோட்டு தெற்கு ஆறுமுகம் பெண் அன்ன லெச்சமியிதானம்: இடிக்-க் கலும். D 198/438

**இ. கனகரத்தினம்**

கொழும்புத்தலை விசைமதிப்பாளரும் கம் 35/2, கொழும்புத்தலை வீதி, கண்டிக்குளி, யாழ்ப்பாணம். 29-4-75 6 9-5

**கோட்டு விற்பனவு விளம்பரம்**

இல: M B 13746

இரத்தினசபாபதி ஆனந்தக்குமாரசாமி மாண்பியம்

— வழக்காளி

எதிராக பொன்னையா சிவலிங்கம் மார்க்கற் ஒழுங்கை, மாண்பியம்

— எதிராளி

யாழ்ப்பாணம் டிஸ்திரிக் கோட்டின் M B 13746 இலக்க வழக்கில் எனக்குக் கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி பின்னால் விபரீதப்படும் ஒரு துண்டுகாணி 1975-ம் ஆண்டு ஆடி 7-ம் திகதி (7-7-75) திங்கட்கிழமை முற்பகல் 11 மணி தொடக்கம் அந்தக் காணிக் குள் நின்று பிரசித்த எலத்தில் விற்கப்படும்.

தீர்வைத்தொகை:

முதல் வட்டி ரூபாய் 2706/- 3-4-73 தொடக்கம் 20-12-73 வரைக்கும் ரூபாய் 2000/-க்கு 12 வீத வட்டியும் அதன்பின் முழுத்தொகைக்கும் இறுக்கும் வரை 5 வீத வட்டியும் கோட்டுச் செலவு ரூபாய் 381-35 சதம்

**ஆதன விபரம்**

வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக் யாழ்ப்பாணம் பகுதி மாண்பியம் கோவீர்பற்று ஒலிகாமம் மேற்கிதை "நாவித்தன வயல்" என்று அழைக்கப்படும் காணி 13 1/2 வயல் பரப்பில் கிணற்றுடன். எல்லை தீர்க்கு: முருகர் தம்பர், எல்லை வடக்கு: மாட்டின கைம்பெண் இராசையாவும், முருகேசர் கணபதியும் சகோதரர்களுக்கும், எல்லை

**மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய**

**திருவாசகம்**

— புலவர் சிவம். கருணையபாண்டியனார் அவர்கள் — (முன் வளர்ச்சி)

வல்வினை யேற்றனைக் கயிற்றூற் குடிவோடு சேர்த்துக் கட்டி யென்க. குடில் குரம்மையெனவும் படும மலங்குதல்; மயங்குதல். மலங்கிற்தே தன்னுடைய வாங்கினையை யெண்ணிக் கலங் கிறதே மன்னனைக் கண்டு என்முதி தன்னுடைய வான் கிளையை நினைந்து கயங்கிற் றெனவு மன்னவனைக் கண்டு கலங்கிற்தெனவும் போதால் காண்க. மலங்குதலைக் கலங்குதலென்பாருமார் குரம்பையை மயங்கியுனர் த்தலாவது இன்பஞ் செய்வதெனவும் என்னுடைய தெனவும் யானெனவும் மருளுதலாம். மலங்குவென் னுஞ் செய்வெனெச்சம் படு பொருண்மைக்கண் வந்தது. மயங்கு மூறு புலனைந்தம் வகுப்பிப் பென்றது ஐய்புலனுக்கர்சயவா வினும் இருவகைப்பற்றும் உண்டாகி இன்னுவினைத்தல் கருதி யென்க.

கறுபடுத்தினரும் ஆறுவதுணர் வில்லாதமன மென்பார் விலங்குமன மென்றார். புலனைந்தம் வகுத்தலானும் விலங்கு மனமுடைமையானும் நலமில்லாத சிறியெனென்க

இனி விலங்குதல் விலகுதலெனக் கொட்டு புலனைந்தம் வகு சிப்ப நினைச் சேராது விலகி மனத்தாலே நலமில்லாத சிறி யெனெனவுரைப்பினு மமையும்.

நலம் இன்பம் நலமந்த மில்லதோர் நாடெனவும் வந்தவாறு காண்க.

தான் அசை இசை நிறையுமாம். சீர்நிறம்புதற்கிசைத்தளன் கலந்த அன்பு; நின்றுகேட கலத்தற்கு வாயிலாகிய அன்பெனி னுமாம். (வளரும்)

**நாவலரும் - கோயிலும்**

(1-ஆம் பக்கத்து வளர்ச்சி)

ஒரு கையெழுத்துப் பிரதிருபம் உங்களுக்கு அனுப்பியதும், அதனும் சித்திபெருமை கண்டபின், அதனை அச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தியதும், இவ்வியாழ்ப்பாணத்திலுள்ள சைவ சம யிகள் எல்லோருக்கும் பயன்படும் வண்ணம் உங்களுக்கு உத்தி திருத்தம்பொருட்டே என்பது, உங்கள் மனச்சான்றுக்கும் இங் னும் பற்பலர் மனச்சான்றுக்குத் தெரியுமே.

உங்கள் கோயிலிலே நமக்குச் செய்யப்பட்ட உபசாரம், அக்கோயில்தோன்றிய காலந் தொடங்கி எந்தப் பிரபுக்களுக்கும் எந்த வித்துவாங்குகளும், எந்தப் பிராமணர்களுக்கும், எந்தச் சைவக் குருமாரர்களுக்கும் செய்யப்பட்டவீலையென்பது உங்கள் துணியு. நமக்கு அங்வுபசாரத்திற் குறைபாடு ஒன்றிற்று நிகழ் வில்லையென்பது எல்லோருக்கும் விளங்குமே. அப்படியாகவும் உங்கள் கோயிலுக்கு வந்தது நீங்கள் அக்கோயிலைத் திருத்துவீர்கள் என்று உங்கள் வாக்கை நாம் விசுவாசிக்கிறோம் பற்றியே என்ப தும், எல்லார் மனச்சான்றுக்கும் இனிது விளங்கும். சிவனடி யார்களுக்கு ஆவசியகம் வேண்டப்படும் முதலிலக்கணம் "மறை கணிந்தனை சைவநிந்தனை பொருமனம்" என்பது உண்மை நூலறிவுடையவருக்கு இனிது விளங்கும்; அஃதறியாத பேதைக ளுக்கு யாது செய்யலாம்.

யாழ்ப்பாணத்தவர்களே! இவ்வரை யொருசார்தன்னி வீராறு தோளுடைய வெந்தை மைவிழி யணங்குந்தானு மாலய னுணரா வள்ளல் ஐவசையருவி லொன்றை சாகமவிதியா லுய்த்து மெய்வழி பாடுசெய்து வேண்டியாங் கருளும் பெற்றினர். — வல்லியம்மை திருமணப்படலம்.

என்னும் கந்தபுராணப் பாவினிலே சிவபூசை கந்தசுவாமி சிவாகம விதிப்படி செய்தார் என்றறிவீர்கள். உங்கள் வழிபடு கடவுளாகிய கந்தசுவாமியே சிரமேற்கொண்ட சிவாகமங்களை நீங்கள் அவமதிக்கலாமோ? அவமதிக்கும் பொழுது, கந்தசுவாமி மேல் அறியாமை ஏற்றுநிற்கின்றோ! அப்படிச் செய்யிற கந்த சுவாமியே உங்களைத் தண்டிப்பாரன்றோ! கந்தசுவாமிக்கு எந்த நூல் விதிப்படி பூசை திருவிழா முதலியவை செய்யவே வேண்டுகும்? அதுவும் கந்தபுராணம் கொண்டே ஆராயுங்கள்.

எந்தை யுகம் தேர்ந்திட வியம்பிய குமார தந்திர முறைப்படி தவாதறு முகற்கு முந்திய குடங்கர் முதல் மூவகை யிடத்தும் புந்திமகிழ் பூசனை புரிந்தனர் பரிந்தே: — மீட்சிப் படலம்

என்னும் பாட்டினாலே குமார தந்திர விதிப்படி என்றறிவீர் கள். தேவர்கள்செய்த பூசையைக் கந்தசுவாமி பிரதிமை வாயி லாக நினைந்துரா? நேர நின்றேற்றரா? நேர நின்றுநேற்ற கந்தசுவாமி, குமார தந்திரத் தமக்கு உவப்பன்றாயின், குமார தந்திர விதியை விலக்கி உங்கள் மனம் போனபடியே பூசியுங்கள் என்று கட்டளையிட்டு, அப்படிச் செய்வீப்பாரே. இப்படியிருக்க, நீங்கள் குமார தந்திரத்தை அவமதிக்கலாமோ? (வளரும்)

**நடராசர் விக்ரிககம்**

குருநாகல் சைவமகாசபை யினர் 2-5-75 வெள்ளிக்கிழ மை தங்கள் பூசை அறை யில் நடராஜப் பெருமானின் விக்கிரகம் ஒன்றை நிறுவி யுள்ளார்கள்.

மேற்கு கனகசபை சுவாமியாத பிள்ளை எல்லை தெற்கு தங்க ராசா மனைவி சேரலும் ஆதாரி; இதடங்கலும்.

**இ. கனகரத்தினம்**

கொழும்புத்தலை விசைமதிப்பாளர் 35/2, கொழும்புத்தலை வீதி, கண்டிக்குளி, யாழ்ப்பாணம், 10-9-5

**AUCTION SALE**

**கோட்டுக் கோமிஷன் விற்பனவு விளம்பரம்**

பருத்தித்துறை டிஸ்திரிக் கோட்டில் வழக்கு இல: 10275

1. இராசரத்தினம் சபாரத்தினமும் 2. பெண் சந்திர திலகமும் புலோவிமேற்கு பருத்தித்துறை

எதிராக ஆள்வான் செல்லத்தம்பி புலோவிமேற்கு பருத்தித்துறை எதிராளி

மேற்குறித்த வழக்கில் தீர்ந்த தீர்வைப் படியும் குறித்த கோட்டால் எனக்குக் கிடைத்த கொமிஷன் அதிகாரப்படியும் இதன் கீழ் விபரிக்கப்பட்டிருக்கும் ஆதனத்தை 1975-ம் ஆண்டு ஆனிமாதம் 12-ஆந்தேதி (12-6-75) வியாழக்கிழமை முற்பகல் 9 மணி தொடக் கம் குறித்த ஆதனத்திடமாகவிறந்து என்னால் பிர சித்த ஏலத்தில் விற்கப்படும்.

**ஆதன விபரம்**

வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக் வடமராச்சிப் பகுதி பருத்தித்துறை கோயிற்பற்று புலோவி மேற்கு சிங்கப்பாடு தேவன் குறிச்சியிறை "மண் கொண்ட தாழ்வு" இதற்குப் பருத்தித் துறை டிஸ்திரிக் கோட்டின் 3527ம் இலக்கப் பிரிவில் வழக் குக் கடைசாத் தீர்வையோடிணைக்கப்பட்டதும் 1950ம் ஆண்டு பங்குனி 1ம் திகதி உலாந்தா மேல்தர் மா. வேலுப்பிள்ளையால் 1070ம் இலக்கத்தில் விற்காக்கப்பட்டதுமான படத்தின்படி நில 6 குளி 11, 22/32 இதில் குறித்த படத்தில் கடை 3-ம் துண்டுக்கு ரி.பு. 2 குளி 1, 4/64 இதற்குட்பட்ட வீடுகள், கோட்டில்கள், கிணறு, பனைகளுள்; எல்லை:- கீழ்க்கு கண பதி கதிரனுக்கும் மறுபேருக்குரிய ஆதனம். வடக்கு ஒழுங்கை, மேற்கு குறித்த படத்தில் 5ம் நம்பர் துண்டு தெற்கு குறித்த படத்தில் 4ம் துண்டு. இவ்வெல்லைக்குட்பட்டவை அடங்கலும்.

- 1. தீர்வைத் தொகை: ரூபா 3660 00
- 2. 22-11-68 தொடக்கம் 21-3-69 வரை ரூபா 3000/-க்கு 8 வீத வட்டி ரூபா 80 00
- 3. 23-3-69 தொடக்கம் 3-5-70 வரை ரூபா 3740/-க்கு 5 வீத வட்டி ரூபா 203 00
- 4. கோட்டுச் செலவு ரூபா 247 55
- 5. 3-5-70 தொடக்கம் 22-2-75 வரை ரூபா 4190.15க்கு 5 வீத வட்டி ரூபா 748 00
- 6. 4-7-70 இல் கொடுபட்ட தொகை ரூபா 1000/- (கழிக்க) 1000 00
- 7. 22-2-75 தொடக்கம் 12-6-75 வரை ரூபா 3938-15க்கு 5 வீத வட்டி ரூபா 55 35

முழுத்தொகை ரூபா 3993 50

**க. நா. சுப்பிரமணியம்**

புலோவி மேற்கு, கொழும்புத்தலை விசைமதிப்பாளரும் 5-5-75 9, 9-5

**கோட்டு விற்பனவு விளம்பரம்**

யாழ்ப்பாணம் டிஸ்திரிக் கோட்டில்

வழ: இல. M. B. 12577

ஏழாலை சுப்பையா இராசரத்தினம் கைம்பெண் லெட்சுமி எதிராக — வழக்காளி கோப்பாய் தெற்கு 1. ஆறுமுகம் சுப்பிரமணியமும் மனைவி 2. இராசநாயகியும் — எதிராளிகள்

M.B. 12577-ம் இலக்க வழக்கில் சம்பந்தப்பட்ட கீழ்க்காணும் ஆதனம் 1975ம் ஆண்டு யூன் (ஆனி) மீ 3ம் திகதி [3-6-75] செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் அவ்வாறனத்தன் நின்று பிரசித்த ஏலத்தில் என்னால் விற்கப்படும்.

**தீர்வைத் தொகை**

முதல் வட்டி ரூபா 5528-88 சதம், மேலும் 4000/- ரூபா வுக்கு 20-6-71 தொடக்கம் 28-4-72 வரைக்கும் வருடமொன் றுக்கு 8 வீத வட்டியும் அதன்பின் சேர்ந்த முழுத்தொகைக் கம் இறுக்கும் வரைக்கும் வருடமொன்றுக்கு 5 வீத வட்டியும், கோட்டுச்செலவு ரூபா 377-57 சதம், பவுண்டேச மற்றும் வீற் பனவுக்குரிய சலார்க்கும். இதில் ரூபா 1500/- சமீத்து மிகுதி

**ஆதன விபரம்**

வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக் வலிகாமம் திழக் குப் பகுதி கோப்பாய் கோவீர்பற்று கோப்பாய் தெற்கிறை "ஆட்டுப்படி" நிலப்பாப்பு 5 குளிகள் 12 1/2 இதில் வடக்குப் பக்கமாக நிலப்பாப்பு 2 1/2 செய்யியர் வான்பயிர்க்கும் தெற் கேல்சியிலிருக்கும் கிணற்றில் அரைவாசியும், ரோட்டிலிருந்து வரும் ஒழுங்கையிலும் மேற்கெல்லை ஒழுங்கையிலும் பாவிப்பூரித் தும் இந்த நிலப்பாப்பு 2 1/2க்கும் எல்லை:- கீழ்க்கு திருநாவுக் கரசு மனைவி மகேஸ்வரிபிதானம், வடக்கு; நல்லூர் கந்தசுவாமி கோவிலாதனம், மேற்கு; இக் காணிக்கும் மீதக் காணிக்கும் விடப்பட்ட 8 முன அகலமுள்ள ஒழுங்கை, தெற்கு: அருளம் பலம் மனைவி அனமமலாரத்தினம். அதைச் சேர்ந்தவைகளுடன் முழுமையும்.

**வி. செ. குட்டிப்பிள்ளை**

கொழும்புத்தலை விசைமதிப்பாளர் 35/2, கொழும்புத்தலை வீதி, கண்டிக்குளி, யாழ்ப்பாணம், 13, 9-5

Our Work is  
Our Advertisement  
Saiva Prakasa Press

# INTHUSATHANAM

## (The Hindu Organ)

(The only Newspaper in Ceylon for the Hindus)  
PUBLISHED EVERY FRIDAY

FOR BOOKS ON  
SAIVAISM

Dial 356

Saiva Prakasa  
Book Depot

Est'd. Sept. 11, 1883

JAFFNA, FRIDAY MAY 9, 1975

PHONE No. 356

## A Sage and a Saint

M. ELIATHAMBY. B. A.

A sage or a saint appears in a country, when there is a need for such a great soul. The intelligence and the spirit that lie dormant are awakened by the inspiring words of such men. The intellectual and the spiritual development of man marks a clear distinction between man and animals. Man's knowledge accrued through learning makes him aware of his potentialities which can help him to reach the Feet of God, which is the benefit of having been born a human being.

When a country or a community faces a peril of losing its faith in God and comes under the spell of an alien faith God shows His Grace and compassion by sending a sage or a saint for a redemption. Jaffna was blessed at a critical time in its history by the appearance of a sage and a saint, one in the nineteenth century and the other in the twentieth century.

When the adherents of the Saiva faith had to face the danger from an alien faith, the appearance of Arumuga Navalar was indeed a boon to the Saiva Community. He stemmed the tide of proselytizing to the Christian faith in which foreign missionaries were actively engaged. His faith in God, his words of wisdom, his ardent zeal for Saivism, his dauntless courage in the face of opposition, his critical intellect and his keen insight into the future enabled him to be the saviour of Saiva practice.

Navalar remained a bachelor throughout his lifetime and devoted his time in rendering service to all sections of the people by publishing books in simple prose to enable them to know the greatness of their religion, their language and literature. If Navalar fought single handed to preserve his religion against formidable forces rich in wealth, power and influence, one can imagine the amount of self-confidence, self-sacrifice and the indomitable

spirit he possessed. He was a great savant, a religious reformer and a scholar honoured both in his own country and in India. The schools and printing press which were established in Jaffna and India and his literary works remain and shall ever remain as monuments of a great soul destined to do service at a time when such a service was needed. His translation of the Christian Bible into Tamil was an excellent work and it is an indication of the principle of tolerance which the Saiva religion shows towards other religions.

The twentieth century gave us a great saint popularly known as Yogar Swamikal. A recluse or a hermit usually seeks a place of solitude and shuns the hubbub of human bustle and activity, desiring such a life for the sake of spiritual progress. Yogar Swamikal on the other hand lived in the midst of human society always ready to offer words of advice and solace to those who approached him perturbed by their misfortunes and upheaval in life. The sight of him brought calmness to disturbed minds. The words that fell from his lips were a manna to the spiritual seekers. His smile, his compassionate look, his succinct expression of his love for all and the glow of his face were all indicative of the spiritual heights he had reached and had brought near him many who returned with a satisfaction of having received his grace. His Ashram at Colombaturai was not the only place where his devotees met him; but people had a chance to see that great saint walking at times along the streets of Jaffna. The places trodden by such great souls are sanctified and hallowed. Jaffna was indeed a blessed land as the great Yoga Swamikal was sent by God to live

(Over to page 4)

Letter to the Editor

### Hindu Temples and Trusts

Sir.—The firm view and conviction of the Hindu Public is that a Hindu could obtain all reliefs under the provisions of Chapter 10 of the Trust Ordinance relating to Charitable and Religious Trusts within a short time provided by an Amendment to the Trust Ordinance the unnecessary cumbersome Sections therein which cause undue and unnecessary delay in the disposal of cases relating to Charitable and Religious Trusts are deleted.

It will give speedy and quick relief, if Section 101 (1) of the Trust Ordinance is amended by deleting the following words namely, "Two or more persons having an interest in the Trust, and having obtained the consent in writing of the Attorney General", and substituting therein the following words, namely, "any person having a religious interest".

It will also give speedy and quick relief to the Hindus, if Section 102 of the Trust Ordinance is amended in the following manner by deleting in Section 102 (1) the following words namely,

"subject to the conditions of Sub section (2) hereof, any five persons interested" and substituting therein the following words namely, "any person having religious interest".

Further the unnecessary and harmful delay could be easily avoided if Sections 102 (3) (4) (5) (6) and (7) of the Trust Ordinance are deleted completely.

And still further speedy and quick relief could be obtained, if specific amendment to the Trust Ordinance is made providing summary procedure in respect of actions relating to Charitable and Religious Trusts including Temple Cases, to dispose of such cases within a

## Proposed Hindu Temple Bill

(S. SIVASUBRAMANIAM  
Life Member Saiva Paripalana Sabha)

It is gratifying that the Saiva Paripalana Sabha, dedicated to the promotion of the Holy Saiva Religion, is holding a meeting in regard to the proposed Bill regarding Hindu Temples and Charitable Trusts. The following respectful submissions are sought to be made by the humble undersigned:—

1. No legislation of any kind especially relating to Hindu Temples and Trusts ought to be accepted by the Hindu Public collectively or individually.
2. Special legislation relating to the subject ought to be rejected as a matter of principle of fundamental importance.
3. Once any kind of legislation specially relating to Hindu Temples and Trusts is accepted then we automatically accept the right of others including the State to intervene or interfere or have a say in regard to Hindu Temples, Hindu Trusts and Hindu Affairs. Such admission would be the beginning of very grave and irreparable disaster to Hindu Religion, Hindu Culture, Hindu Affairs and the Hindu Public for all time.
4. Hindu Religion and Hindu Affairs are governed by the immortal Hindu Sastras and Hindu Agamas. Extraneous interference even of the slightest kind cannot be permitted, if the principles of Hindu Religion, its practice and the faith of the devotees and the religious fervour of the

short period not exceeding a period of one year from the date of the institution of such actions.

Yours etc  
K. Velayutham  
Attorney-at-Law

Colombo,  
5th May, 1975,

Priesthood are to be preserved.

5. For the preservation of the assets, wealth, income, and properties, the existing Trust Ordinance is quite sufficient. If suitable amendments are made to the existing Trust Ordinance, it will well serve the purpose without any interference or influence from outside over Hindu Affairs and Temples.
6. As the principle of self government has been accepted, that principle is applicable to Hindu Temples. Hindu Affairs and the Hindu Public in relation to all Hindu matters, particularly places of worship without any exception whatsoever.
7. It is sad to observe that our sacred Hindu Religion, the oldest in the world and in Sri Lanka, has not been recognised in the Constitution of Sri Lanka which is the Supreme Law of the country. Without obtaining such legitimate recognition, it would be irreligious and unwise on the part of the Hindu Public to initiate or accept any kind of legislation, in this context. The energies of the entire Hindu Public ought to be devoted first to the full recognition of our Holy Religion in the Supreme Law of the country, the Constitution, the Law that governs all other man-made Laws.
8. It is important to remember that we are not living in a Hindu Kingdom as in olden days bound by our Holy Scriptures. It is also important to remember that the Hindu population is in a minority in Sri Lanka unlike India.
9. In the circumstances, it is reiterated with

Over to page 4)

THOUGHTS TO BE TREASURED

ஒழுக்கம் தன்பு தருள் ஆசாரம் உபசாரம் உறவு சீலம்  
வழுக்கலாததம் தானங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை  
சமுடலாத் தருடி அடக்கம் அறிவுறுதி அர்ச்சித்தல் ஆதி  
புழுக்கல அறங்கள் ஆனால் இரங்குவான் பணி அறங்கள்.

Good conduct, love, pity, purity, courtesy, friendliness, good temper, austerity, charity, respect, reverence, truthfulness, renunciation, humility, discriminating between good and evil, worship and cognate virtues, these constitute Punniyam and they are the command of the Gracious Lord.



திருச்சிற்றம்பலம்

நமச்சிவாயவே குணமும் கவிவியுக்  
நமச்சிவாயவே நானறி விக்கசையும்  
நமச்சிவாயவே நாதவிசு நேத்துமே  
நமச்சிவாயவே நன்னெறி காக்குமே.

திருச்சிற்றம்பலம்

Hindu Organ

FRIDAY, MAY 9, 1975

TEMPLES AND TRUSTS

Devotion to a religion is as deep as divine worship. The Saiva Faith, by reason of its undefined antiquity and by virtue of the divine utterances in the form of the Vedas and interpretations of the Agamas, stands on a special footing. Temples that are consecrated according to Vedas and Agamas and the Madalayams which embellish the religion have a code, a scheme, all their own but taking inspiration from the Vedas and the Agamas. Hence the codification of rules and regulations that have a legal sanction cannot be effected except with the concurrence of the congregations of Saiva Temples and the assistance of the High Priests, Preachers, Saiva Siddhantha scholars and representatives of Saiva Associations.

In the context of a recent proposal by the Hindu Religious Affairs Advisory Board to submit a Bill regarding Saiva Temples and Trusts to the National State Assembly, we defer our comments for a later occasion as we feel that it would be desirable to await the decisions of the Conference of Saiva Scholars, High Priests, Managers of Temples and representative of Saiva Organizations that is to be held on Sunday May 11 at the Navalar Ashram Hall, Vannarponnai organized by the Jaffna Saiva Paripalana Sabhai.

However, we are of the firm conviction that that this proposed Bill requires to be thoroughly examined by the Saiva Public through its accredited representatives and the Saiva Priesthood.

How far the existing Trusts Ordinance with suitable amendments and deletions will satisfy the needs of the Saiva Public is also a question that has to be fully studied by the Conference which meets on Sunday.

In any event, there need not be any hasty and hurriedly taken steps to place a Bill on this subject before the National State Assembly as there is nothing even apparently evident for New Legislation to be immediately enacted. It is a matter of sound principle that a new law always requires the full backing of the people particularly of those who are immediately concerned with the subject matter.

Shiramadhana Saint  
Thirunavukkarasar  
Guru Poozah Observed by Devotees  
Performing Manual Service

Observing the Guru Poojah of Appar Swamikal on Chiththirai Chathayam the members of the Jaffna Saiva Paripalana Sabhai performed Shiramadana by making use of the 'Ulavaram' to clean the premises of the Sabhai Navalar Aashramam.

Earlier at a public meeting Shri T. Soma sundaram, President of the Sabhai, presiding referred to the poetic description of Chekillar of Appar Adigal and said that the Great Kuravar was really an emblem of spiritual becomingness.

Shri Sockalingam well known as Chokkan delivered a very instructive lecture depicting the salient features of the Saint's exemplary life.

Shri V. Ragunatha Mudaliyar, Secretary of the Sabhai proposed a vote of thanks and referred to the Shiramadana Service as a special feature of the great occasion.

Purana Padanam was conducted as usual by Shri M. Mylvaganam Religious Propaganda Secretary.

A Sage and...

(From page 3)

in the midst of the people for over ninety years.

The spontaneous overflow of high spiritual feelings resulted in the outbursts of holy hymns which are embodied in the "Natchinthanai". "Natchinthanai" is a spiritual foundation in which many a parson of religious fervour can dip and drink to his satisfaction. In it Swamikal makes a frequent reference to his Guru Chellappahammy and reminds us of the greatness of his Guru.

The appearance of a sage and a saint in the midst of the Saiva Community in Jaffna, was, it appears the will of God as the periods they lived were in need of those great souls. It is the duty of all adherents of Saivism to practise all that they had said and done.

வான்முக்கில் வழாது பெய்க கலியாணஞ் சுரக்க மன்னன்  
கேசக் குறை அரக செய்க குறைவிலா துயிரின் வாழ்க  
நான்மறை யறங்க னோகிக நற்றயம் பலன்வி மல்க  
மேன்மைகொள் சைவநீந் விளங்குக உலக பெருகாமு;

Printed and published by the Proprietors, the Saiva Paripalana Sabhai, Jaffna, at their Saiva Prakasa Press 450 K. K. S. Road Vannarponnai, Jaffna on Friday May 9, 1975.

EDITOR-IN-CHIEF R. N. SIVAPIRAKASAM

education, which Browning says is :

"To have to do with nothing but the true. The good the eternal, and these, not alone. In the main current of the general life. But small experience of every day. Concerns of the particular hearth and home."

And the true spirit in which religion and morality should be taught is take it one of humility and tolerance; fraternity — not rivalry, co-operation — not competition — harmony — not strife should honestly be our endeavour to preserve and promote and our boys and girls will then learn to cherish the qualities of self-denial, industry, devotion to duty, courage and patriotism, purity and piety and actuated by high motives will pass on the flaming torch with its light undimmed.

By P. Ananth Swamy  
Everyman's Review

PARTITION NOTICE

IN THE DISTRICT COURT OF MALLAKAM

No. P/1622

Eliathamby Nannithamby of Punnalaikadduvan  
Vs. Plaintiff

1. Yogavanam Amirthanathan and wife
2. Masilamany
3. Yogavanam Sarvananthasamy and wife
4. Nagapooshaniammah and
5. Muthuthamby Vannithamby all of Punnalaikadduvan

Defendants

It is hereby notified that action No. P/1622 has been instituted in the District Court of Mallakam under the Partition Act No. 16 of 1951 for the partition/sale of the land called Thulakkoddi in extent 6 Lms. V. C. and 4 1/2 Kls, but according to possession and measurement 5 Lms. V. C. and 10 2/3 Kls. and situated at Punnalaikadduvan in Mallakam Parish, Valikamam North Division Jaffna District Northern Province.

The defendants in the aforesaid action are summoned to appear in Court on the 15th day of May 1975 at 9 O'clock of the forenoon.

By order of Court  
Sgd. T. Kulaveerasingham  
for Registrar.

2, 9

Proposed Hindu...

(From page 3)

all due deference, that the proposed Bill ought to be rejected outright on the highest principles of religion and the wisest ideals of statesmanship and realism. There is no necessity to consider particular clauses in the Draft Bill. Such consideration would amount to an admission by the Hindu Public that others including the State have the right to control Hindu Temples and Hindu Affairs. Such an admission would be suicidal.

The Problem of Moral and Religious Education

(Continued from last issue)

Rightly understood, Religion is the foundation and coping-stone of morality and it consists in "useful work, faithful love and stintless charity". It is, as Mr. A. C. Benson has truthfully and tellingly observed, the power whatever it be which makes a man choose what is hard rather than what is easy, what is lofty and noble rather than what is mean and selfish, that puts courage into timorous hearts and gladness into clouded spirits, that consoles men in grief; misfortune and disappointment; that makes them joyfully accept a heavy burden; that in a word, uplifts men out of the domain of material things and sets their feet in a purer and simpler region.

Interpreted thus, there is no reason why religious teaching should foment sectarian disturbances or thwart the main object of

தேயர்கள் நெஞ்சம்

# பருளைக் குருபரன் பத்தர்களின் பரவசப் பணி

பருளை முருகன் கோயில் மகாரும்பாபிஷேக தினத்திற்கு முன்பு பதினாந்து நாட்களாக இயந்திர பூசையை செய்தி, தியானம் நிரம்பிய பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ இ. குமாரசுவாமிக்குருக்கள் நடாத்தினார்.

மகாரும்பாபிஷேகத் திருப்பணிக் கொண்டர்களும், சைவ சித்தாந்த சங்கத்தின் தொண்டர்களும் பச்சிந்த தொண்டர்களும் வேதம் ஒதும் வேதியர்களும் மிகுந்த பத்தியுடன் இயந்திர பூசையைப் பார்த்து இறைவன் உணர்வு பெற்றனர்.

மகாரும்பாபிஷேக தினத்தன்று வைகறையில் மக்கள் திரளாகக் கூடியாக பூசைகளை மந்திர ஒலிகளையும் கேட்டு மன நிறைவு பெற்று நின்றனர். ஸ்தூபி அபிஷேகத்தை அருணைகையே ரேத்தில் பலர் இமை வெட்டாது பார்த்துப் பாடினர், ஆடினர். பின்னர் மூர்த்தி அபிஷேகத்தையும் மூறையாகப் பார்த்து விழுதி பிரசாதம் பெற்றனர்.

புதன் கிழமை மத்தியாமம் மகா அபிஷேகம் தொடங்கி 45 நாட்கள் அபிஷேகம் நடாடப்பெற்றது.

அருணகிரிசாத சுவாமிகளின் திருப்புகழ், கந்தரவலகாரம், கந்தரனுபூதி ஆகிய பாடல்களில் தினைத் தீ பிரம்மஸ்ரீ ச. சண்முகரத்தின சர்மா அவர்கள் 51 கந்தரனுபூதிப் பாடல்களை உந்திரு வீதி சுவர்களில் எழுதிவிட்டனர். எழுதிவிட்டதன் விளைவாக பச்சிந்த தொண்டர்கள் கந்தரனுபூதியைத் தினமும் பாடினார்கள். பரம்பரையாக முருக பத்தியில் தினைத் தீ

குடும்பத்தில் வந்த திருமேனின் சிவசண்முகமூர்த்தி பக்கவாத்தியங்களுடன் ஐந்து நாட்கள்களில் அவற்றின் உட்பொருட்களை பத்தர்களுக்கு விளக்கினார், இரகசிக்ருகையே பாராட்டைப் பெற்றார்.

பருளை முருகப் பெருமானுக்கு மகாரும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒர் வாடாமலர் சாத்த திரு. வி. சரவணமுத்து திரு. ச. மகேந்திரராசா மூலவந்தனர். இவர்களுடன் பதினாந்து மாணவர்கள் திரண்டனர். முருகப் பெருமான் இத்த இளம் உள்ளங்களில் தனது திருவணையாடல்களைப் புரிவதைப் பார்த்த கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் குருபூசைத் தொண்டர்கள் இப்பணிக்கு உதவி புரிசினார்கள். இத்த இளைஞர்கள் பணிக்குப் பெரும் ஆதரவு யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ளது.

இம் மலநுக்கு சைவப்புவரும் இந்து நாகரிகப்பட்ட தாரிகளும் கலாசார கவிஞர்களும் உரையாசிரியர்களும் ஊக்கமளித்திருக்கிறார்கள். முருகன் கருணையினால் இளைஞர்கள் கந்த புராணத்தில் பற்றுக் கொண்டனர். கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகளின் பத்தியையும் புலமையையும் அறிய ஆவல்கொண்டுள்ளனர். இவர்களுடைய தாகத்தை தீர்க்க கந்தபுராணத்தில் ஈடுபாடு உள்ள பெரியார்கள் உதவியை நாடுகின்றோம்.

த. மயில்வாகனம், செயலாளர், சைவ சித்தாந்த சங்கம், தொல்புரம், சுழிபுரம்.

## கோட்டு விற்பனவு விளம்பரம்

வழி, இல. .M.B 13198

மேரி பெல்யுவன்தா ஜெயராசர் பரயமற்ற தனது அடுத்த நவீன செலவத்தாக நெஜிஸ்தல்ட் ஜெயராசா. இல: 9 டேவிட் ரோட், யாழ்ப்பாணம். — வழக்காளி எதிராக

யாழ்ப்பாணம். கரையூர், அடப்பன் வீதி, (1) சவிரிமுத்து தேயுருபிள்ளையும் பெண (2) மரியமமா — எதிராளி

யாழ்ப்பாணம் டிஸ்திரிக் கோட்டின் MB 13198- ஆம் இலக்கவழக்கில் எனக்குக் கிடைத்த கோட்டுக் கட்டளைப் படி பின்னால் விபரிக்கப்படும் ஒரு துண்டுக் காணியை 1975 ஆம் ஆண்டு ஆடி மாதம் 7-ஆம் திகதி (7-7-75) தீங்குக்கிழமை பிற்பகல் 2-00 மணி தொடக்கம் அந்தக் காணிக்ருகள் சின்று பிரசித்த ஏலத்தில் விற்கப்படும்.

## தீவைத் தொகை

முதல் வட்டி ரூபாய் 2680/-ம், 28 - 6 - 72 தொடக்கம் 8-2-73 வரைக்கும் ரூபாய் 2000/-க்கு 12வீத வட்டியும் அதன் பின் முழுத்தொகைக்கும் இறுக்கும் வரை 5வீத வட்டியும் கோட்டு செலவு ரூபாய் 364.45

## ஆதனவிபரம்

வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக் - யாழ்ப்பாணப் பத்தி கண்டிக்குளி கோவிலுற்ற கரையூர் இறை குடியிருப்புவளவு குளி 4 1/2 மேற்படி குடியிருப்பு அளவு குறி 3 தற்போது ஒரே காணியானிருக்கிறது. இவ்வீடு பிரிவுக்குக் கூடிய குளி 7 1/2 யும் கில் வீடும், குசினியர், சினாறு, கக்கூசும், மற்றுள் அத்தகுச் சோந்தவைகளும் இதற்கெல்லே சிறக்கு. சுவாமிபிள்ளை திராய்ப்பு அந்தோனிப்பிள்ளைக்கும் பெண் ஸீலாவுக்குழியை ஆதனம். வடக்கு; அடப்பன் ரோட்டு, மேற்கு: செபமாவை மகள மெற்றவின் மதலேவைக்குரிய ஆதனம். தெற்கு: சவிரி வயித்தியின் உரிமைகாரக்குரிய ஆதனம். இத்தங்களும் இதற்குச் சேர்ந்தவைகளும்.

35/2, கொழும்புத்தறை வீதி, கண்டிக்குளி, யாழ்ப்பாணம், 11, 9-5

# 'சன்மார்க்க சோஷலிஸம்' மதங்களின் மறுமலர்ச்சி.

— மஹரிஷி கவியோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் —

(முன் வளர்ச்சி - 2)

அரசியலின் உச்சப்படி "சோஷலிஸம்" அல்லது சமூக நலத்துவமாகும். செல்வத்தை உழைப்பாளிகளிடம் பூசலிநிப்ப பகிர்ந்து, அந்நன்மை சர்வநலம் பேணும் நாட்டை (Welfare State) வன்முறையின்றி நிறுவச் சோஷலிஸம் எத்தனித்தின்று; அதனால் எல்லோருடைய கைகளையும் பணிசெய்யவைத்து அப்பணியும் பயனும் சமூக நலனுக்காக அர்ப்பணிக்கப்படுகின்றன. எல்லோரும் இன்னிசைவுடன் வாழக்கூடிய தேன்கூட்டுச் சமூகாய வாழ்வையே சோஷலிசம் நோக்கமாகக் கொள்ளுகிறது. ஆனால் அந்நன்னெறியோ உண்மையான நடைமுறைக்குத் தொலைவில் நிற்கின்றது; அந்தர்ப்புக ஆயத்த மில்லாத (இதயப் பண்பாடான தியாகம் பரநலத்தொண்டு, சிவகாருண்யம், பரஸ்பர அன்பு, அடக்கமாதியனஇல்லாத) புறக்கூக்குரல் கிளர்ச்சியே விளங்குகின்றன; ஆகவே சோஷலிஸம் என்பதற்கு முன்னே ஒரு சொல்லையே சேர்க்கவேண்டும். அப்போது தான் சோஷலிசத்தின் இன்பநோக்கங்கள் எல்லாம் ஈற்றில் நிறைவாகும். அதுவே (சத் + மார்க்க) சன்மார்க்க சோஷலிசமாகும். இதிலேதான் மனிதகுலத்தின் அபிலாஷை நம்பிக்கைகளானவை நிறைவேறுகின்றன.

சன்மார்க்க சோஷலிசம் என்பது என்ன? பாரதத்தில் வாழ்க்கை விளக்கம் பிறந்த பொழுதே, சன்மார்க்க சோஷலிசக் கொள்கைகளும் இரட்டைப் பின்னணிகளே போலச் சேர்ந்து பிறந்து விட்டன. அது வேதகாலரிஷிகள் தாம் "பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற்ற நிறைகின்ற பரிபூரணந்த" திருவருள் விவாச உணர்விலே எழுந்த உன்னத வாழ்க்கை நெறியாகும்; உண்மை ஒன்று — "ஏதம் சத்" — அதை ஞானிகள் பலவாறாகப் போற்றினர். சன்மார்க்க சோஷலிசவாதி ஒரு யோகியாவான். அவன் அனைத்திலும் தன்னையும், தன்னில் அனைத்தையும் தரிசிப்பவன். அவன் அஞ்சுவது மில்லை; அஞ்சி எதையும் பதுக்குவதுமில்லை. அவனது அபிலாஷைகள் இயற்கையாகவே தன்னில் நிறைவேறுகின்றன. அவன் எல்லோர்க்கும் இனிமையான இசைந்து, எல்லோர்க்கும் இரங்குபவனாயும் வாழ்கிறான். அவனுக்கு உலகமே பெரும் கோயில், அனைவரின் ஆத்மத்திரளே அக்கோயிலில் அவன் வணங்கும் தெய்வம்.

நேர்மையான சேவையும் வழிபாடாகும். எல்லோரும் மங்கள நலங்களுடன் மகிழ்ச்சி அடைவதில் அவனும் மகிழ்ந்து சேவை செய்கிறான். "எல்லோரும் வாழ்க" என்று ஒவ்வொருவரிடத்தும் விளங்கும் உணர்விலே தான் உண்மையான சோஷலிசத்தின் அடிப்படை அத்திவாரம் அமைந்துள்ளது சோஷலிசவாதி தனது வாழ்க்கைக்காகப் பணி செய்து அப்பணியின் பயன் சமூகாயத்துடன் பகிர்ந்து அநுபவித்து இன்புறுகிறான் "தனக்கு முதல் சமுதாயம்" என்ற பரநலமே அவனுக்குத் தாரக மந்திரமாகும். ஒவ்வொருவரும் எல்லோருடனும் சமத்துமாக வாழும் பான்மையை உணர வேண்டும். தனி மனிதனானவன் தான் ஒரு கூட்டுறவு மனிதனுமாவான் என்பதையும் உணர்வா உணர்ந்து "எல்லோரும் இன்புற்றிருக்க" என்ற சமுதாய உணர்வே முன்சொக்க கொண்டு வாழ்க. அவன் உணர்வுடன் உலகத்துடன் ஒன்று மற்றையோருக்கும் நேசமனத்தோடு பகிர்ந்து கொடுத்து தவுக. இதுவே சன்மார்க்க சமூகாய நலமாம் சோஷலிசத்தின் குறிக்கோளாகும். அதிகாரமில்லாத அமைதியில் வண்ணப்பூ மருகிறது அதன் அழகே அருட்பாடாகும். அதன் மலர்ச்சியே தன்னை ஈந்துவக்கும் இன்பமாகும். நானிலத்தாரி நற்கூத்திரிகாக தன் நறு மனத்தை ஈந்து கொண்டு இருக்கிறது. அதன் திருவருள் விளக்கத்தை பாட்டளி வண்டுகள் கூடிப் பசுடிப்பாடி தேனை மாந்துகின்றன இங்ஙனம் தேன் கூட்டுச் சமூகாயமானது நலஞ்சிறந்த நற்போதனையை நமக்குத்தருகின்றது. தேன்கூடு ஒயாப் பணிக்கு உறைவிடம். ஒவ்வொரு வண்டுகும் உள் பணியாண்டு. அப்பணி அவற்றின் இனிமையைச் சமூகாய வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. சமூகாயம் என்பது ஆத்ம உறவின் உணர்வாகும். ஆத்ம உறவு உறவின் உணர்வாகும். இவ்வகையில் அமைந்த சமூகாய நலத்துவமே (சோஷலிசம்) பாரதத்துக்கும், மற்றும் பாருலகுக்கும் நன்மைதரும். இச்சோஷலிச அரசாங்கம் — சமநன்மைதரும். மக்களது வருமானத்தில் ஒரு பகுதியை வரியாக வரங்கி அதை இன்னொரு யத்தத்தில் பல பொதுப்பணிக்காகவும் வேறு நன்மைகளுக்காகவும் செலவு செய்வது குரியன் கடல்நீரை முகில்போல் எடுத்து இன்ப மழையாக திருப்பிப் பரக்கப்பெய்வது போலாகும்.

சன்மார்க்க சோஷலிசம் என்பது இரு பெரும் சக்திகளை அளிக்கும் மின் பற்றி (Battery) போன்றது; ஒன்று பொருட்சக்தி மற்றை அருட்சக்தி. பொருட்சக்தியின் பெரும் புகழாக விஞ்ஞானமும், அருட்சக்தியின் அழியாப்புகழாக யோகமும் விளங்குகின்றன; யோகமென்பது மனோ விஞ்ஞானம்; அது அறிவாற்றல் மனம் புத்தி சித்தம் நாடி நரம்பு உடலாதிய நிறை இன்னிசைவுடன் இயங்கப் பயிற்றுவிக்கின்றது. தயாள்பாக்க பேரருள் நிலையத்தை நிறுவிய பெருமான் அருளியது போல யோகம் என்பது எல்லா உயிர்களின் இதயக் கோயிலில் விளங்கும் எல்லையற்ற பரமாத்மாவடல் ஒன்றிய "உலகெல்ல உயர்வு" என்னும் கொள்கையாம். மயத்தில் ஊர்வாங்கு வாழ்வான்" என்று வளினவரை வாசகமும் இதைவலியுறுத்திற்று; ஒன்றே உலகம் அதில் ஒன்றே குலம் என்ற அத்திவாரத்தை யோகம் அமைக்கின்றது ஏனெனில் அது தியான அநுபூதியில் எல்லாமாய் விரிந்து விளங்கும் ஒப்பற்ற ஒன்றை "ஏகன் அனேகன் இறைவன்" என உணர்ந்து கிறது. இத்தகைய எழுச்சியினால் உருவாகும் மானுட ஒருமைப்பாட்டின் உணர்விலே ஒரு சீரான சமூகாய வாழ்க்கையை வகுத்து, அதிலே ஒவ்வொருவரும் எல்லோர் நலனுக்காக உழைக்கவும் வேண்டும். அங்கு கொள்ளுவாய் கோர சர்வாதிகாரம், பேரவா, தனிநபின் அகங்காரப் போக்காசியவை தலைகாட்டா. இன்று மனிதகுலத்தைப் பீடித்திருக்கும் எத்தனையோ இடர்ப்பாடுகளைக் களைந்தெறிவதற்கு, ஆத்ம உணர்வின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக உலக வாழ்வை அகம்பயுவே ஒப்பற்ற வழி முறையாகும். அமைதியும் போராடும் நிராகரிப்பும் வேண்டுமென்று எங்கும் கூக்குரலிடுகின்றர். அக்கூக்குரலின் பின்னணியில் ஹைட்ரஜன் குண்டு களும் அணுகிடுகின்றன அறிவெடிக்கின்றன.

மனிதவிடத்து உணர்ந்த உயர்வுக்கான மாற்றம் ஏற்படும்வரை, புத்தத்தை யாம் நிறுத்தமுடியாது. புத்தம் என்பது அசத்தமான ஆவாக்களும் பதவி மோகமும் நிறைந்த கீழ்த்தரமான மனதிலிருந்தே ஆரம்பிக்கின்றது; சன்மார்க்க சோஷலிசம் மாந்திரமே புத்தத்தால் களைத் திருக்கும் உலகுக்கு ஒரு சஞ்சீவியாகும் ஏனெனில் இத்தத்துவத்தில் எல்லோரிடத்திலும் விளங்குகின்ற ஆத்ம சமத்துவமே பலர்ந்து பொலிகின்றது.

தயாள்யாக்கி பணியும், பணியாளர்களை ஊக்குவிக்கின்ற பத்தியின் புனித சக்தியும் அங்கே அமைந்துள்ள காட்டியும் எனக்கொரு சிந்தனையைத் தருகின்றன. தயாள் பாக்கபாரதத்திற்கு மட்டுமன்றி அகில உலகிற்கும் ஒரு செய்தியைக் கொண்டுள்ளது என்பதாகும் அகில உலகும் இந்நடைமுறையிலேயே அமைதிபெற உழைக்க வேண்டுமென்பது எனது கருத்தாகும்; நானுவித பணிகளைச் செய்யுந் திறத்தை அருட்பொருட்கள் உள்ளத்திலிருந்து ஊக்குவிக்கும் அற்புத புகழ்ச்சாக தயாள்பாக்கின் அருவிகளை (பூஜ்ய ஸ்ரீ மேத்தாஜி மஹராஜ்) விளங்குகின்றார்கள். தொழிற்சாலைகளிலும் பண்ணைகளிலும் புரியும் பணி ஆளும் ஈடுபடுத்திக்குத்தடையாகுமென்ற தப்பான அடிப்பிராயம் இந்நாட்டு சந்தியாசிகளிடையே நிலவுகிறது. ஆனால் இங்கு தயாள் பாக்கிலோ சமயமும் சமயத்தின் வீறும், புறக்காரியங்கள் அனைத்திலும் ஊறிநின்ற அவற்றை ஊக்குவிக்கும் பாங்கினைப் பார்க்கின்றோம். அவ்வாறு சமயத்தறைக்கு ஒரு புத்தியுரித்தும், மனித குலத்திற்கு முன்னேற்றம் மற்றும் நலனைக்கு வேண்டிய அருட்துறையும் பொருட்துறையும் இணைந்து சமமான அபிவிருத்தியைப் பெறவேண்டும் என்பதையும் நடைமுறையிற் செய்துகாட்டுகிறீர்கள். இதை நோக்கும் போது மனித சமுதாயத்துக்கு வேறொரு சமயத்தலைவர்களும் கடைமுறையிற் செய்து காட்டாத ஒரு புதிய வழிமுறையை தயாள் பாக்க காட்டுகிறது. உங்கள் முயற்சியும், பணி செய்திறனும் சேவையும் வழிபாடும் இசைந்து செல்லும் வழிதான், பல கட்டுக்களில் தற்போது சிக்குண்டு திணறிகின்ற பாரதத்தின் ஆன்மாவீமோசனம் பெறக் கூடிய ஒரே வழியாகும். தயாள்பாக்க இவ்வழியைக் கையாண்டு அபிவிருத்தியடைந்ததும், இவ்வழியிலே நாட்டை முன்னுத்திச் சென்று அந்நன்மை நாட்டாளர் உடல் உயிர் சேமத்தை பேணக்கூடும்.

இந்த சத்தங்கம் நாடெங்கும் ஒருநாள் பரந்து பெருகுமென்பதை யான் ஊக்கிக்கக் கூடிய தாய் விளங்குகிறது.



திருச்சிற்றம்பலம்

வாழ்க அந்தணி வானவரானிணம் வீழ்க தன்புனல்  
வேந்தனு மோங்குசு  
ஆழ்க தியதெல் லாமர மமமே குழக வையசமுற் துபர் தீர்கவே.  
திருச்சிற்றம்பலம்

# இந்துசாதனம்

இராசுதனம் சித்திரை மீ உசு உ வெள்ளி

## அனைவரும் ஆழ்ந்து ஆராயவேண்டிய அலுவல்

ஆலயங்கள் அற நிலையங்கள் அவற்றுக்குரிய அமைப்புகள் என்ற இவற்றைப்பற்றிய சட்டத்தை இயற்ற வேண்டிய தேவை - அவசியம் என்பன வற்றை அச்சமடிகள் அனைவரும் சேர்ந்து ஆலோசிப்பதே முறையென்று நாம் எடுத்துக் கூறவேண்டியதில்லை.

சைவ மக்களுக்குரிய கோயில்கள் மடதருமங்கள் அனைத்தக்கும் வேத சிவாகம மெய்கண்ட சாத்திரங்களிலே விதி முறைகள் எடுத்தாளப் பெற்றிருக்கின்றன என்ற உண்மையை அறிந்தவர்கள் உணர்ந்தவர்கள் இந் நிலையங்களுக்குரிய அரச சட்டத்தை வகுக்க முன் வரும்பொழுது ஆழ்ந்து யோசித்து அனைவரையும் கலந்து கருத்துரைத்து என்ன செய்ய வேண்டும்? எவ்வளவிற்கு செய்தல் முறை? யார் இவ் விதிகளை அமைக்கும் ஆற்றல் உடையவர் என்றெல்லாம் ஆராய்ந்து பின் ஆவன புரிவதே நெறியாகும். கீழ் முறையும் அதவே.

இந்து ஆலயங்கள், அற நிலையங்கள் என்ற தொகுப்பில் உள்ளவற்றைப்பற்றிய அரச சட்ட மொன்றை ஆக்கவேண்டுமென்றுள்ளி அதற்கொரு திட்டத்தை ஒரு சாரார் வெளியிட்டிருக்கின்றனர். இந்தத் திட்டத்தை நாம் ஆராய்ந்து குறிப்புக் கூறுவதற்கு முன், நானே மறு நான் சைவ பரிபாலன சபையாரின் அழைப்பிற் கூடுகின்ற சைவசங்கங்கள் அறிஞர்கள் இத்திட்டத்தைப் பரிசீலனை செய்து எடுக்கும் முடிவை நாம் எதிர்பார்ப்பதே சாலச் சிறந்த வழியாகும்.

'இந்துசாதனம்' எப்பொருளையும் அப்பொருளின் மெய்ப்பொருளை ஆழ்ந்து கருத்துரைப்பதை மரபாகக் கொண்டிருக்கும் வெளியிடாக்கையால் நானே மறு நான் நடப்பதை நாமும் மோக்கி எமது குறிப்பைக் கூறலாமென்று கருதுகின்றோம்.

## சைவபரிபாலனசபைச்சரித்திரம்

(50 ஆம் வருடப்பூர்த்திப் பொன் சிறா மலரிற் பத்திரிகாசிரியர் கூற்று 1938)

௫. சைவப்பிரகாச யந்திரசாலை இந்துசாதனம்

(முன் வளர்ச்சி : 4)

அந்த யந்திரத்தைச் சொந்தராகப் பெற்ற சபையார் சைவப்பிரகாசயந்திரசாலையைத் தாபித்து, விஜயநகரம் ஆவணி மீ உசு உ (11-9-89) புதன் கிழமை கிருஷ்ணபக் கத்துதியையும் உத்தரட்டாதி நான்குபுடி உசுபுவேளையில் தமிழில் இந்துசாதனமென்று, ஆங்கிலத்தில் Hindu Organ தமிழ்க்கொண்ட இட்டுப் புறத்தே ஆங்கிலமும் அகத்தே திற் பகராமுறை அதாவது இரண்டுமொன்றைக் கொடுத்திப் பட்டசத் "டெம்" மென்னும் கடிதப்பிரமாணத்தில் வெளியிட்டு வருவாராயினர். முதன் முதல் இதன் தமிழ் ஆசிரியராக ஸ்ரீ. த. கைலாசபிள்ளை யவர்களும் ஆங்கில ஆசிரியராக ஸ்ரீ. தா. செல்வப்பாபிள்ளையவர்களும் வேலையிற்றிப் பத்திரிகையைச் செவ்வனை நடாத்தி வந்தனர் இப்பத்திரிகை காலந்தோறும் விருத்தியடைந்து வந்து இக்காலத்திற் பெற்றுள்ள உந்த நிலையை எவரும் அறிவர். இந்து சாதன ஆங்கில தமிழ்ப் பிரசாரங்களின் பூண வரலாறும் ளர்ச்சி முதலியனவும், அடுத்த வருடம் நிகழவிருக்கும் இந்துசாதனப் பொன்வழிப்போது வெளியாகுமாதலால் ப்பொழுது இவ்விஷயமாக விரித்துக் கூறுது விடுகின்

சைவ பரிபாலனம் - 2

பசுவை ஒப்பிப் பசுப்போல் வாழ்க



கரவாதளித்தல் } பசுப்  
சாந்தம் } பண்புகள்

## திருநின்ற செம்மையின் திருவுரு

1-ஆம் பக்கத்து வளர்ச்சி

செய்யே அறிவெனக் கொண்டு வாழ்கின்றவர்களுக்கு இக்கதிதான் கிடும். அவர்களுடைய தமக்கையார் திலகவதியார் அவரை சைவ சமயத்திற்குக் கொண்டு வருவதற்குத் தலுச் செய்தார் அம்மையாருடைய தவத்தின பயிலாக சிவபெருமான் அவரைச் சூலநோயினால் தடுத்து ஆட்கொண்டார். சிவபெருமான் அவருக்குப்பதிருானத்தை உதவி இறைபணி புரிய திருவருள் புரிந்தார். அவர் பெற்ற திருவடி ஞானம் பத்திச்சுவை நிறைந்த தேவாரங்களைப் பாட உதவி புரிந்தது அவர் பெற்ற திருவடி ஞானம் அவர் பல அற்புதங்கள் புரியக் கருவியாய் இருந்தது. திருவடி ஞானம் சிந்திப்பரியது; சிந்திப்பவர்க்குத் தேன் போன்ற சுவைதரும் முத்திரல்கும். அத்தகைய திருவடி ஞானத்தைப் பெற்று அப்பெருமானார் சித்திரை மாதச் சதய நன்னாளில் திருப்பூம் புசுலாரில் இறைவன திருவடி சேர்ந்தார் என்றும் கூறினார்.

எங்கள் சபை ஆதரவில் யாழ் இந்துக் கலூரி மாணவர்கள் நேறையை தன்ம நாவலா ஆச்சிரிய மண்டப வளவில் உழவா

## இந்து ஆலயங்களும்

(1ஆம் பக்கத்து வளர்ச்சி)

வேண்டும்: வயது முதிர்ந்த பின் சமூக ஒற்றுமையையும், சுகோதர மனப்பான்மையையும் உற்பத்தி பண்ணுவதற்கு புறச்சமய பெரியார்களின் வரலாற்றினை இந்துசமயப் பிள்ளைகள் கற்கலாம். இந்து சமயப் பிள்ளைகளுடைய மனத்திலே இந்து சமயப்பற்றை பதியாவண்ணம் பரந்த நோக்கும் கல்வியறிவும் உள்ள ஆசிரியர்களே புறச் சமயத்தவர்களில் வாழ்க்கை வரலாற்றினை பெற்று அல்லது பாதுகாவுவருடைய அனுமதியுடன் கற்பித்தல் வேண்டும். சர்வகலாசாலை மாணவர்களே சமயங்களை ஒப்புநோக்கிக் கற்கும் முறையில் புறச் சமயத்தவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், போதனைகளையும் கற்றுக் கொள்ளல் வேண்டும்.

சு. சிவசுப்பிரமணியம் கொழும்பு.

ரத்திருப்பணி செய்தார்கள். அவ்வமயம் மேற்படி கல்லூரி அட்பர் திரு. இ சபாலிங்கம் அவர்களும் சமூகமளித்தார்கள். இன்றைய கூட்டத்தில் உரைநிகழ்த்திய திரு. க. சோக்கலிங்கம் அவர்களுக்கும் திருமுறை ஒதிய வர்களுக்கும் சமூகமளித்தவர்களுக்கும் சபையின் பேரால் எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம் இவ்வாறு சபை காரியதரிசி திரு. வை. இரகநாத முதலியார் அவர்கள் கூறினார்கள்.

## சைவ சித்தாந்தமும், தத்துவப் பேராசிரியரும்

"சைவ சித்தாந்த போதகர்"

சைவ சித்தாந்தம் பற்றி அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தத்துவப் பேராசிரியர் ர. ராமானுஜாசாரியார் எடுத்துக் காட்டிய கருத்துக்களில் சில:

1. நிலக்கரியுத்திற்கும் அதற்கும் முன்னுள்ள காலந் தொட்டே சைவ சமயம் உள்ளதாகத் தெரிகிறது.
2. சைவத்தில் காணப்படும் பலவித தத்துவக்கொள்கைகளில் மிகவும் வளர்ச்சியடைந்து உயர்ந்து காணப்படுவது சைவ சித்தாந்தமாகும்.
3. மெய்கண்டார் சைவசித்தாந்தக் கொள்கைக்கு ஒரு புதிய எழுச்சியை அளித்தார்.
4. இறைவனை அவனது அருளின் மூலமே அறிய முடியுமென்று அலரே நீதியின் உருவம். அவர் எல்லா ஆன்மாக்களும் நன்கு உழவேண்டுமென்றே விரும்புகிறார் என்று அவரது திரு அருள பரிந்த யாத்திரத்திலேயே பொய் அகன்று விடுகிறது.

றேம். மேலே சொல்லப்பட்ட அச்சியந்திரத்தில் அக்காலந் தொடக்கம் 1312 ம் ஆண்டு வரையில் இந்துசாதன ஆங்கில தமிழ்ப்பிரசாரங்களும் பாலபாடம்முதலியன சபையார் வெளியிடுகின்ற இன்ன பிறவும் அச்சிடப்பெற்று வந்தன. அந்த யந்திரம் இன்னும் சைவப்பிரகாச யந்திரசாலையில் வைத்துப் பேணப்படுகின்றது. (வளரும்)

வான்முகில் வழாதுபெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசசெய்க குறைவிலாது உயிர்வள வாழ்க நான்மறை அறங்கள் ஒங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையாருக்காக, வண்ணாப்பண்ணை காங்கேசன்துறை வீதி, 450ம் இலக்கத்திலுள்ள சைவப்பிரகாச அச்சியந்திரசாலையில், 9-5-1975 வெள்ளிக்கிழமை அச்சிட்டு வெளியிடப்பெற்றது.

பிரதம ஆசிரியர்: திரு. நம. சிவப்பிரகாசம்  
ஆசிரியர்: திரு. மு. மயில்வாகனம்

## சைவ சமய பாடப் பரீட்சை 1975

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையார் பாடசாலை மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தும் சைவசமய பாடப் பரீட்சை 9-11-75ல் நடைபெறும்

இப் பரீட்சைக்கான பாடவிதானம் பாடசாலைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளன. கிடைக்கப் பெறாத பாடசாலைகள் பரீட்சைக் காரியதரிசிக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்கள் அடுத்த மாதம் அனுப்பி வைக்கப்படும். சி. சீவரத்தினம் பரீட்சைக் காரியதரிசி சைவபரிபாலன சபை யாழ்ப்பாணம் தொலைபேசி 386. (5-5-75)

## குருபூசை

யாழ். சன்மார்க்க மகாவித்திபாலயத்தில் திருநாவுக்கரசுநாயனார் குருபூசை சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. ஆசிரியர் திரு. க. முருகேசு அப்பர் ஆற்றிய பணிகள பற்றி விரிவுரை நிகழ்த்தினார். மாணவர் தேவாரபாராயணமும் நடைபெற்றது.

## ஆண்டுக் கூட்டம்

ஸ்ரீ நொச்சியம்பதிப் பிள்ளையார் கோவில் கோட்டைக் காடு - அரசாவி மேற்கு வழி பரோவர் ஆட்சிமன்ற ஆண்டிக் கூட்டம் 25 5-75 பிற்பகல் 4-00 மணி யளவில் காவீர் திருமுற்றத்தில் 5டைபெறும்.

## நிர்வாகக்காரியதரிசி

சைவபரிபாலன சபையினதும், சைவ பரிபாலனசபையினது திருவாகத்தில் உள்ள புண்ணியநாச்சி மடாலய தருமம் கார்த்திகை நட்சத்திரமடாலய தருமம் ஆகித் வற்றினதும் அலுவல்களைக் கவனிப்பதற்கு ஓர் நிர்வாகக் காரியதரிசி தேவை; தகமைகள்:

விண்ணப்பகாரர்கள் 50 வயதிற்கு மேற்படாதவர்களாய் தமிழ் ஆங்கில அறிவு உடையவர்களாய் முன் அனுபவம் உள்ளவர்களாய் சைவபரிபாலன சபையின் கொள்கைகளுக்கு முரண்படாத வராக இருத்தல் அவசியமாகும்.

சம்பளம்: ரூபா 250

விண்ணப்பம்: விண்ணப்பங்கள் பதிவுத் தபாலில், செயலாளர் சைவபரிபாலன சபை, 450 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் என்ற விதாசத்திற்கு 15-5-75 க்கு முன் வர் அனுப்பப்படவேண்டும் விண்ணப்பத்தில் தேவையான முழுவிபரங்களையும் முன் அனுப்பவந்நாட்சிப் பத்திரங்களின் பிரதிகள் ஆகியவற்றையும் சேர்த்து அனுப்புக.

ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவை இல்லை

வை. இரகநாத முதலியார் செயலாளர் சைவபரிபாலன சபை யாழ்ப்பாணம் 7-4-75